

## WA Notify தனியுரிமைக் கொள்கை

இந்த தனியுரிமைக் கொள்கை கொவிட்-19 WA Exposure Notifications (டபிள்யூஏ எக்ஸ்போஷர் நொட்டிபிகேஷன்ஸ்) செயலிக்குப் பொருந்தும். இது Washington State Department of Health (சுகாதாரத் துறை) இன் மேற்பார்வை மற்றும் ஒப்புதலுடன் உருவாக்கப்பட்டுள்ள வாஷிங்டன் மாநிலத்திற்கான அதிகாரப்பூர்வ வெளிப்பாட்டு அறிவித்தல் தொழில்நுட்பமாகும்.

## நாங்கள் சேகரித்துப் பயன்படுத்தும் தகவல்கள் எவை?

Google மற்றும் Apple நோக்கங்களுடன் இணைந்து செயலாற்ற, WA Exposure Notifications (WA Notify (டபிள்.ஏ நோட்டிஃபை) எனவும்) அழைக்கப்படுகிறது) ஆனது பயனர் தனியுரிமையை முதன்மையாக பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்களை அடையாளம் காட்டும் தரவுகளை உள்ளடக்காத இந்தத் தரவுக் கூறுகளையே WA Notify சேகரிக்கும்:

சீரற்ற குறியீடுகள்

- WA Notify பயனர்கள் ஒருவருக்கு ஒருவர் அருகில் இருக்கும் போது சீரற்ற குறியீடுகள் அவர்களின் திறன்பேசி களுக்கிடையில் Bluetooth ஊடாகப் பகிர்ந்து கொள்ளப்படும்.
- சீரற்ற குறியீடுகள் WA Notify இனால் அன்றி உங்கள் திறன்பேசி களால் உருவாக்கப்பட்டு அவற்றிலேயே சேமிக்கப்படும்.
- கொவிட்-19 இற்கான சாத்தியமான வெளிப்பாடுகளை சரிபார்ப்பதற்கு WA Notify மற்றும் உங்கள் திறன்பேசி க்கு அனுமதியளிப்பதற்காக மாத்திரமே சீரற்ற குறியீடுகள் பயன்படுத்தப்படும்.
- சீரற்ற குறியீடுகள் அதிகபட்சமாக 14 நாட்களுக்குச் சேமித்து வைக்கப்படும்.

சரிபார்க்கும் இணைப்பு

- உங்களுக்கு கொவிட்-19 தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டு, பொதுச் சுகாதார அதிகாரிகள் உங்களைத் தொடர்பு கொண்டால், நீங்கள் WA Notify செயலியைப் பயன்படுத்துகிறீர்களா என்று அவர்கள் உங்களிடம் கேட்பார்கள். நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் எனில், WA Notify நுழைய அவர்கள் சரிபார்ப்பு இணைப்பை வழங்குவார்கள்.
- உங்களுக்கு வழங்கப்பட்ட சரிபார்ப்பு இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் சீரற்ற குறியீடுகளைப் பகிர அனுமதிக்கிறது, இதன்மூலம் உங்களுக்கு அருகில் இருந்த பிற WA Notify பயனர்கள் எச்சரிக்கை செய்யப்படுவார்கள்.

- மற்ற WA Notiy பயனர்களுடன் பகிர்ந்து கொள்ள சரிபார்ப்பு இணைப்பைக் கிளிக் செய்யலாமா வேண்டாமா என்பதை நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்.

பயன்பாட்டுப் பதிவுகள்

- பெரும்பாலும் எந்தவொரு செயலியையும் அல்லது இணைச் சேவையையும் போன்று WA Notify செயலியும், நீங்கள் இச்சேவையைப் பயன்படுத்தும் போது தன்னியக்கமாகப் பதிவுகளை உருவாக்கும். இப்பதிவுகளில் உங்கள் ஸ்மார்ட்பேசி பற்றிய சில தகவல்களும் அடங்கும். நாங்கள் இத்தகவல்களை WA Notify செயலியுடன் தொடர்புடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் பயன்படுத்துவோம்.
- இந்த பதிவுகள் சீரற்ற குறியீடுகள் அல்லது சரிபார்ப்பு இணைப்புகளைக் கொண்டிருக்காது, மேலும் உங்களுடன் அல்லது உங்கள் ஸ்மார்ட்போனுடன் எந்த வகை குறியீட்டையும் இணைப்பதற்கு இதனைப் பயன்படுத்த முடியாது.
- இந்தப் பதிவுகள் அவை உருவாக்கப்பட்டு 14 நாட்களின் பின்னர் தன்னியக்கமாக அழிக்கப்படும்.

பகுப்பாய்வுத் தரவுகள்

- மேலதிக பகுப்பாய்வுகளை செயற்படுத்துவதற்கு நீங்கள் தேர்வு செய்தால், இச்செயலியை மேம்படுத்துவதற்கு உதவுவதற்காக வரையறுக்கப்பட்ட மொத்தத் தரவுகள் பொதுச் சுகாதாரத் துறையுடன் பகிரப்படும்.
- இத்தரவுகளில் இச்செயலி பயன்படுத்தப்படும் முறை பற்றிய புள்ளிவிவரங்கள் உள்ளடங்கும். அவற்றில் உங்களை அடையாளம் காட்டும் எந்தவொரு தகவலும் உள்ளடங்கமாட்டாது.
- செயலியில் பகுப்பாய்வுப் பகிர்வை முடக்குவதன் மூலம் இத்தரவுகளைப் பகிராமல் இருப்பதற்கு நீங்கள் தேர்வு செய்ய முடியும்.
- WA Notify உங்கள் திறன்பேசி யிலிருந்து அமைவிடத் தரவுளைச் சேகரிக்க மற்றும் உங்களையோ அல்லது உங்கள் திறன்பேசி யையோ சீரற்ற குறியீடுகள் அல்லது சரிபார்ப்புக் குறியீடுகளுடன் இணைக்கும் தகவல்களை சேகரிக்க அல்லது பகிர முடியாத முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

## நாங்கள் உங்கள் தகவல்களை எப்போது பகிர்வோம்?

சரிபார்ப்பு இணைப்பை உள்ளிடுவதற்கு நீங்கள் தேர்வு செய்யாத வரையில், நாங்கள் உங்கள் தகவல்களை சேகரிக்கவோ, யாருடனும் பகிர்ந்து கொள்ளவோ மாட்டோம். நீங்கள் அவ்வாறு தேர்வு

செய்வீர்களாயின், WA Notify உங்கள் திறன்பேசி க்கு அருகில் இருக்கும் ஏனைய திறன்பேசி களுடன் சீரற்ற குறியீடுகளைப் பகிர்ந்து கொள்ளும். உங்கள் திறன்பேசி க்கு அணுகல் அனுமதி இல்லாத ஒருவரால் சரிபார்ப்பு இணைப்பை உங்களுடன் மீண்டும் இணைத்துக் கொள்ள முடியாது.

## உங்கள் தகவல்களை நாங்கள் பாதுகாப்பது எவ்வாறு?

Google மற்றும் AppleExposure Notification Framework (எக்ஸ்போஷர் நொட்டிஃபிகேஷன் ஃபிரேம்வேர்க்) பயன்படுத்தி சீரற்ற குறியீடுகளை WA Notify பாதுகாக்கிறது. இதில் எவ்வாறு அவற்றை குறியாக்கம் செய்வது மற்றும் மாற்றுவது என்பது குறித்த குறிப்பிட்ட தேவைகள் உள்ளன. WA Notify உங்கள் சீரற்ற குறியீடுகளை சேமித்து வைக்கவோ உருவாக்கவோ மாட்டாது – உங்கள் திறன்பேசி அவ்வாறு செய்யும்.

## உங்கள் தகவல்கள் விடயத்தில் உங்கள் உரிமைகள்

உங்களின் திறன்பேசி உதவி இல்லாமல் சரிபார்ப்பு இணைப்பு அல்லது பயன்பாட்டு பயன்பாட்டு பதிவுகளை இணைப்பதற்கு எங்களுக்கு வழி இல்லை என்பதால், நீங்கள் கேட்கும்பொழுது இந்த தகவலை உங்களுக்கு பாதுகாப்பாக வழங்கவோ நீக்கவோ எங்களுக்கு வழி இல்லை. WA Notify செயலியின் பயன்பாடு உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. உங்கள் திறன்பேசியில் உள்ள வெளிப்பாட்டு அறிவிப்புக்களை ஆஃப் செய்வதற்கு அல்லது சேமிக்கப்பட்டுள்ள வெளிப்பாட்டுப் பதிவுகளை அழிப்பதற்கு உங்கள் திறன்பேசி உங்களை அனுமதிக்கும். அத்துடன், WA Notify செயலியை எந்தவொரு நேரத்திலும் நீங்கள் நிறுவல் நீக்கம் செய்ய முடியும். நீங்கள் அவ்வாறு செய்யும் பட்சத்தில், அனைத்து சீரற்ற குறியீடுகளும் அழிக்கப்படும்.